

நீர்—தொடர்ச்சி:

ஒப்படையான நிலங்கள், பாசன வேலைகள்—ஒதுக்கம் (Assigned lands, Irrigation work—Reservation)	15, 2, 33	8, 121
நீர்ப்பாசனம் (Irrigation)—		
இயல்பான விவசாய பருவத்தின் பின் (Subsequent to normal cultivation season)	5, அ	16
புன்செய் நிலம், சொந்தக் கிணறுகள் (Dry land—Private wells)	6, 1, 4	20, 21
நன்செய் நிலம் — சொந்தக் கிணறுகள் (Wet land—Private wells).	6, 7	24
இயற்கையான உரிமைகள் தண்ணீர் உபயோகம் (Natural rights use of water)	7, 2	25
அரசினர் நீர்ப்பாசன ஆதாரத்தி லிருந்து தண்ணீரைப் பயன் படுத்திக் கொள்ள அனுமதி (Permission to use water for Govern- ment service)	7, 2	25
கீழுள்ளவற்றைக் காண்க (See below)		
ஏற்றங்கள் (Baling)		
காட்டோடைகள் (Jungle streams):		
தண்ணீர் உபயோகம் (Use of water)		
தண்ணீர்த் தீர்வை (Water rate)..		
தோப்புகள் (Topes)		
பயிர் (இருபசலி) [Crop (Duffassal)]		
பயிர் (ஒட்டடம்) [(Crop (Ottadam)]		
புலங்கள் (Fields) :		
மரங்கள் (Trees)		
விவசாயம் (Cultivation)		
நீரோடு புறம்போக்குகள் (Water course poramboke)—		
ஒப்படை (Assignment)	15, 38 (ii).	24

		ப.	
பட்டயம் (ஜமீன் கிராமங்கள்) [Title deed (Zamindaris)]—			
படிவம் (Form)		29 271
பட்டா (Patta)—			
புதுப் பட்டாக்கள் கொடுத்தல் (New pattas grant)	12, 10	54
அதன் நடைமுறை காலம் (Currency)	28, 6	271
உரிமைப் பத்திரம் அன்று (Not title deed)	30	271
“பட்டா (கூட்டு)” காண்க (See patta (joint))			
பட்டா (கூட்டு) [Patta (joint)]—			
பெயர்களைப் பதிவு செய்து வைத்தல்	27, 4	270
பெயர்களில் மாற்றம் (Change in names)	31, 13	284
படுகை (Padugai)—			
ஒப்படை (Assignment)	15, 38 (xii)	131
“குத்தகை” காண்க (See Lease)		
பண்ணைகள் (Farms)—			
ஒப்படை— நிலம்— கால்நடை அல்லது பாற்பண்ணை (Assignment Land, Cattle or dairy farms)	19 அ	183
கீழுள்ளவற்றைக் காண்க (See below)			
அயல்நாட்டவர்கள் (Aliens)			
சங்கம் (Society)			
நில அளவையும் எல்லை வரையறுத்தலும் (Survey—Demarcation)			
பதிவுக்கட்டுகள் (Records)—			
தர்க்காஸ்து (நில ஒப்படை) எழுதி வைத்து வருதல் [Darkhast (Assignment) maintenance]	15, 21	104
வீட்டு மனை (House-site)	21, 7(v)	203
பதிவை மாற்றுதல் (Transfer of registry)		

ப—தொடர்ச்சி:

அரசுக்குடி நில (உடைமை)க் கைப் பற்று (Ryotwari registered holder's holding)	31, 1-9	274-281
அரசுக்குடி அல்லாத ஏனைய கைப் பற்றுகளும், பணப்படிசுகளும் (Holdings other than Ryotwari and Money Allowances)		
கீழுள்ளவற்றைக் காண்க (See below)		
உரிமை வரி (ஜமீன்) (Peishkush jamine)		
ஜமீன் கிராமங்கள் (Zamindaris)		
பட்டா (கூட்டு) [Patta (joint)]		
முத்திரை வரி (Stamp duty)		
வயதடையாதவர்கள் (Minors)		
பதிவேடுகள் (Registers)—		
காலிபாக உள்ள வீட்டு மனைகள் (Vacant house sites)	21, 2 (vii)	194
நிலத் தீர்வை விலக்களிக்கப்பட்ட நிலங்கள் (Land revenue exempted)	24, 13	247
பயிர்கள் (Crops)—		
நன்செய் நிலங்கள்-புன்செய்ப் பயிர்கள் பருவத்துக்கு ஏற்றவாறு தள்ளிக் கொடுத்தல் (Wet lands Dry crops season remission)	13, 9, 11	63, 65
தீவனமும், பசுந்தழை எருவும்— தண்ணீர்த் தீர்வை— தள்ளிக் கொடுத்தல் (Fodder and manure crops, water rate—Remission)	13, 14	68
பயிர்கள் (இரண்டாவது) [Crops (second)]		
புன்செய் நிலங்கள்— தீர்வை (Dry lands Assessment)	1, 1 (4)	1
நன்செய் நிலங்கள்— தீர்வை (Wet lands—Assessment)	5, 1 (i) 2	14, 15
கீழுள்ளவற்றைக் காண்க (See below)		
அலுவலர்கள் (Officers)		
ஆற்றுக் கழிமுகப் பாகங்கள் (Delta areas)		

ப--தொடர்ச்சி:

இறைத்தல் (Bailing)			
சமய நிலையங்கள் (Religious institu- tions)			
புலம் (Field)			
விவசாயம் (Cultivation)			
பயிர்கள் (இருபசலி) (Crops Duffusal)			
வகுப்புகளும் தீர்வையும் (Classes Assessment)	5, (i) அ 2	(ii)	15, 17
புன்செய் நிலங்களில் (Dry lands) ..	5 அ 3		20
தோப்புகள்-- காண்க (Topes) ..			
பயிர்கள் (இரு போகமும் ஒரு போகமும்) [Crops (Double crop and single crop)]			
ஒரு போகம்-- இரண்டு அறுவடை கள்-- தீர்வை (Single Crop--Two cuttings Assessment)		4, 9	12
பயிர்கள் (ஒட்டடம்) (Crops Ottadam)			
முதல் போகம்-- நன்செய்நிலங்கள் (First Crop wet fields) நிலங்கள் ..	5 அ 2 குறிப்பு		19
பயிர்கள் (மூன்றாவது) * [Crops (Third)]--			
தீர்வை இல்லை (No charge)		5, 1 (ii)	15
பரப்பு (Area)--			
நில அளவையும், தீர்வை நிர்ணய மும் செய்யப்படாத மாவட்டங் கள்-- குறைந்தது (Districts not surveyed and not settled--Deficit)..		2, 1	7
புலங்கள்-- மறுமுறை அளவு செய்ய வேண்டும் என்ற மனப்போக் கைத் தணிக்க வேண்டும் (Field-- Remeasurement to be discouraged).		2, 2	7
பா			
பாக்கி (வருவாய்) [Arrears (Land Revenue)]--			
உரிமை விடப்பட்ட நிலம் (Relinqui- shed land)		33,	286

பா—தொடர்ச்சி

பாடுபாடு (Classification)—

மண் வணயப் பாடுபாடு (Classifica-
tion of soil)

1, 1 (2)

1

நிலம் (Land)

1, 1 (7), 15, 2

3, 31

'நிலம்' காண்க (See land)

பாதைகள் (Paths)—

ஒப்படையான நிலம் ஒதுக்குதல்
(Assigned land—Reservation) ..

15, 2

81

பாளையங்கள் (Cantonments)—

நிலங்கள்—ஒப்படை (Land assign-
ment)

15, 38

123

வீட்டு மனைகளும்—ஏனைய நிலங்
களும் (House sites—Other fields) ..

21, 16

216

நில நிருவாக விதிகள் (Land
Administrative Rules)21, 16 (ii) இ (2)
இணைப்பு XXV

217

592

"குத்தகைகள்" காண்க (See
leases)—

பாற் பண்ணைகள் (Dairy farms)—

'பண்ணைகள்' காண்க (See Farms).

4:

புலங்கள் (Fields)—

பகுதிகள் நீர்ப் பாய்ச்சப்பட்டவை
தண்ணீர்த் தீர்வை (Portions
irrigated water rate)

4, 4

11

பாகங்கள்—இரண்டாவது பயிர்
—தீர்வை (Portions—Second Crop
—Charge)

5, 3

15

புறக்கடை (Back yard)—

விவசாயம் (Cultivation)

21, 4

198

புறம்போக்குகள் (Poramboke)—

தண்ணீர்த் தீர்வைகள் (Water rate).

4, 6

11

புறம்போக்குகள், ஒதுக்கப்பட்ட
நிலம், ஒப்படை (Porambokes,
reserved land, assignment)—

மரங்கள், நடுதல் (Trees planting) ..

15, 38

123

பு—தொடர்ச்சி.

‘கீழுள்ளவற்றைக் காண்க’ (See below)—

ஆக்கிரமிப்பு (Encroachments) ..

மாற்றுதல் (நிலம்) [Transfer (land)].

பொ:

பொறி இயல் பணித் துறை (Public Works Department)—

சொந்த ஏரிகள்-பார்வை (Private tanks—Inspection) 7 25

அரசினரின் பாழடைந்த ஏரிகள்
—சொந்தத்தில் பழுது பார்த்
தல்-கலந்தாலோசித்தல் (Govern-
ment ruined tanks—Private repairs
—Consultation 8, 3 30

ம:

மதுத் துறை (Abkari)—

பனை, ஈச்சை முதலிய மரங்கள்
—ஒதுக்கப்பட்டவை (Palmyrahs
Date palms—Reserved) 18, 2 அ 168

மரங்கள் (Trees)—

விலை மதிப்பும் வசூலும் (Valuation
and collection) 15, 14, 21, 2 (viii) 99, 195

அநுபோகத்தில் உள்ள நிலமும்
அநுபோகத்தில் இல்லாத நிலமும்
(Occupied land unoccupied land) .. 18, 1, 2 167-168

ஒப்படை (Assignment) 18, 2 ஆ (ii) 169

பாசனம் (Irrigation) 18, 3 172

‘கீழுள்ளவற்றைக் காண்க’ (See below)

உரிமம் (Licence)

ஏரிகள் (தசபந்தம்) [Tanks (Dasa-
bandam)]

ம— தொடர்ச்சி.

ம்துத் துறை (Abkari)—		
மரங்கள் (சந்தனம்) [Trees (sandal wood)]—		
அரசினரின் உரிமை, ஒதுக்கப் பட்டுள்ளது (Rights of Government—Reserved)	15, 14	99
மரங்கள் (தஞ்சாவூர்) [Trees (Thanjavur)]—		
உடைமை (Holding)	18, 2. ஆ (ii) குறிப்புகள் 1, 2, 3	169
மலைப்பாங்கான நிலம் (Hilly land)—		
விவசாயத்துக்காக ஒப்படை (Assignment for cultivation)	15, 28	119
மலையும் தோட்டப் பயிர் விளையும் பகுதிகளும் (Hill and planting areas)—		
நிலத்தைக் கொடுக்க முடிவு செய்தல் (Disposal of land)	15, 44	145
மலையும் தோட்டப் பயிர் விளையும் பாகங்களும் (Hill and planting areas)—		
முடிவு செய்தல் (Disposal)	15, 44	145
மலைவாழ் மக்கள் (Hill Tribes)—		
ஒப்படை— நிலம் (Assignment—Land)	15, 44—(iii)	145
மனைத் தீர்வை (Ground rent)—		
நகர மனைக் கட்டுகள், விதிப்பு ரிவிஷன் (Town sites, Levy Revision).	21, 11 (2) (v) 12, 13	208, 211
மனைக்கட்டுகள், அரண் செய்தல், புற நிலையங்கள் (House sites, fortifications, out-stations)—	21, 17	218
உள்ளாட்சி மன்றங்களால் உரிமை பெறப்பட்ட நிலங்கள் (Lands acquired by Local bodies)	21, அ	21
“சென்னை மாநகரம்” காண்க (See Madras City).		

720

நிலையாணை
எண்.

பக்கம்.

மா :

மானாவாரி (Manavari)—
தீர்வை (Assessment)

1, 1 (7)

3

மு :

முத்திரை வரி (Stamp duty)—

பதிவு மாற்றுதல்— விண்ணப்பம்
(Transfer of registry — Application)

31, 12

283

முன்னாள் போர் வீரர்கள் (Ex-
servicemen)—

15, 24

115

நில ஒப்படை (Land Assignment).

மே :

மேய்ச்சல் தரை புறம்போக்கு (Gra-
zing ground poramboke)—

ஒப்படை Assignment)

15-38 (xiv)

131

மேல் முறையீடுகள் (Appeals)—

ஒப்படை— நிலங்கள் (Assignment
lands)

15, 15

101

கொடை— கிராம நத்தங்கள்
(Grants—village natham)

21, 2 (xii)

196

மேல் வரிகள் (Cesses)—

தள்ளிக் கொடுத்தல் (Remissions)

13, 15, 14, 7
(ii)

69, 76

யூ :

யூனியன்கள் (Unions)—

அவற்றிலுள்ள வீட்டு மனைகள்
கொடை (House-sites)

21, 10 (iii) 204, 207-216
11-15

வ :

வயதடையாதவர்கள் (Minors)—

நில உடமை, உரிமை விட்டுவிடுதல்—
பதிவு மாற்றுதல் (Holdings. Relin-
quishment—Transfer of registry)

34

288

“கொறுப்பாளர்களும்
கொறுப்பில் உள்ளவர்களும்”
காண்க (Guardians and Wards)

வ--தொடர்ச்சி:

வழக்கமான உரிமைகள் (Customary rights)		
ஒதிக்கி வைத்தல் (Reservation) ..	15, 33	121
வனம் (ஒதுக்கப்பட்டது) [Forest (Reserved)]--		
வனத்தில் அல்லது வனத்துக்கருகில் உள்ள நிலம்-- ஒப்படை (Land in or near Forest--Assignment)--	15, 38 (iii)(vii)	124, 126
வி:		
விண்ணப்பம்--(Application)--		
தர்க்காஸ்து (Darkhast)	15, 4-6	89-90
விமான நிலையம் அல்லது விமானம் இறங்கும் இடம்-- அருகில் உள்ள நிலம் (Aerodrome land in or landing place)--		
ஒப்படை (Assignment)	15-38 (vi)	125
விவசாயம் (Cultivation)	1 (3)	1
பாய்ச்சப்பட்ட வெவ்வேறு பயிர்கள், தீர்வை (Different irrigated crops assessment)	4, 5	11
வீட்டு மனைகள் (கிராமங்களிலும் நகரங்களிலும்) (House-sites, villages and Towns)	21, 4, 10 (vii)	198, 205
"பறக்கடை" காண்க (See Back yard).		
விவர அறிக்கைகளும், காலமுறை விவர அறிக்கைகளும் (Returns and periodical returns)--		
ஆண்டுக்கான நிலத் தீர்வை விலக்கு (Annual exemptions of land revenue)	24, 16	248
விளைபொருள்கள் (தனிப்பட்ட)--		
விவசாயம், தீர்வை (Cultivation-- Assessment)	15, 44 அ (3)	149

வி— தொடர்ச்சி.

விற்பனை— (Sale)—		
தீர்வை விதிக்கப்பட்ட நிலம் (Assessed waste)	15, 11	96
சிறப்பான நிலை மதிப்புள்ள நிலம் (Specially valuable land)	15, 22	104
ஏலம்— வீட்டு மனை (நகரங்கள்) [Auction House-site (Towns)]	21, 11 (2) (vi)	209
சொந்தம், வீட்டு மனை (நகரங்கள்), [Private, House-site (Town)]	21, 14	211
கீழுள்ளவற்றைக் காண்க (See below) ஏரிகள் (பயனாக்காது விட்டு விடப் பட்டவை) [Tanks A(bandoned)]		
நிலமும், கட்டிடங்களும் (அரசினர் மாநில) [Lands and Buildings (Government State)].		

வீடு

வீட்டு மனை (House-site)—		
தீர்வை விதிக்கப்பட்ட தரிசு வீட்டு மனையாகக் கொடை (Assessed waste Granted as house-site)	15, 3 (4)	88
ஒப்படை (Assignment)	21	190
மலை நகராட்சிகளும், மலை யூனியன் களும் (Hill Municipalities and Panchayats)	21, 10 (iii)	204
வீட்டு மனை கிராமம் (House-site Village) கொடை (Grant)	21, 1, 2	191-197
சிறி தாக்குவதும் விரிவாக்குவதும் (Curtailments and Extension)	21, 5, 6	199-200
கொடைக்குப் பின் நடைமுறை (Procedure subsequent to grant)	21, 7	200
கீழுள்ளவற்றைக் காண்க (See below)— அனுபோகம் (அனுமதி பெறாதது)— [Occupation (unauthorised)]		
இருப்புப்பாதை (Railways)		

வீ—தொடர்ச்சி.

கிராம அலுவலர்கள் (Village Officers)		
துறைமுகங்கள் (Ports)		
பதிவேடுகள் (Registers)		
புறக்கடை (Back yard)		
மேல் முறையீடுகள் (Appeals)		
விவசாயம் (Cultivation)		
நகரங்கள் (Towns)		
விரிவாக்குவது (Extension)	21, 10 (iii)	204
கொடை (Grant)	21, 11, 14	207, 211
கொடைக்குப்பின் நடைமுறை (Pro- cedure subsequent to grant)	21, 15	214
கீழுள்ளவற்றைக் காண்க (See below):		
அனுபோகம் (அனுமதி பெறாதது) [Occupation (unauthorised)]		
இருப்புப்பாதைகள் (Railways)		
சுகாதாரத் துப்புரவு (Sanitation)		
சென்னை மாநகரம் (Madras City)		
துறைமுகங்கள் (Ports)		
பாளையங்கள் (Contonments)		
மனைவரி (Ground rent)		
மேல்முறையீடுகள் (Appeals)		
விவசாயம் (Cultivation)		
விற்பனை (Sale)		
வீட்டு மனைகள் (House-sites)		

